

வெளியீடுபவர் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்
திகதி 2025 மார்ச்சு 26

நாணயக் கொள்கை மீளாய்வு: இல. 02 – 2025 மார்ச்சு

இலங்கை மத்திய வங்கி ஓரிருவரு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிருவரு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலைமையானது, பணவீக்கம் 5 சதவீத இலக்கினை நோக்கி நகருவதனை நிச்சயப்படுத்தும் வேளையில் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்குமெனச் சபை நம்பிக்கை கொண்டுள்ளது.

மின்சாரத் தீர்வைகள் மற்றும் எரிபொருள் விலைகளில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட குறைப்புக்களின் முக்கிய காரணமாக பணவீக்கமானது தற்போது எதிர்மறையாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றது. பணவீக்கமானது 2025 நடுப்பகுதியளவில் நேர்மறையாகத் திரும்பலடையுமென எறிவுசெய்யப்பட்டுள்ளதுடன், பணச்சுருக்க நிலைமைகள் 2025 மார்ச்சிலிருந்து படிப்படியாகத் தளர்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது, தற்போது கிடைப்பனவாகவுள்ள தரவுகளின் அடிப்படையிலமைந்த எறிவுகள், பணவீக்கமானது ஆண்டு இறுதியளவில் இலக்கிடப்பட்ட மட்டங்களை எட்டுமென எடுத்துக்காட்டுகின்றன.

உள்நாட்டுப் பொருளாதாரமானது இரண்டு ஆண்டு கால சுருக்கங்களிற்குப் பின்னர் 2024இல் வலுவான மீட்சியொன்றினைப் பதிவுசெய்துள்ளதாக அண்மைய வருடாந்த மதிப்பீடுகள் எடுத்துக்காட்டின. பொருளாதாரத்தின் அண்மைய அபிவிருத்திகள் மற்றும் முன்னணிக் குறிகாட்டிகள் இவ்வுத்வேகத்தின் தொடர்ச்சியொன்றினைச் சுட்டிக்காட்டுகின்றன.

ரூபாய்த் திரவத்தன்மையானது விஞ்சியளவிலான மட்டத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்தில் சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன. தாழ்ந்தளவிலான வட்டி வீதங்களினால் ஆதரவளிக்கப்பட்டு, தனியார் துறைக்கான கொடுகடன் தொடர்ந்து வலுவாகக் காணப்பட்டது. உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவித்து இப்போக்கானது தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றமானது எதிர்பார்த்ததிலும் பார்க்க மிகவும் சாதகமாகக் காணப்படுகின்றது. ஏற்றுமதிகள் தொடர்ந்து வலுவாகவுள்ள வேளையில், இறக்குமதிகள் உத்வேகத்தினைப் பெற்றுள்ளமையானது வர்த்தகப் பற்றாக்குறை விரிவடைவதற்குக் காரணமாயமைகின்றது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன வெளிநாட்டு நடைமுறைக் கணக்கினை மேம்படுத்தத் துணைபுரிந்தது. அரசு பிணையங்கள் சந்தைக்கான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் அண்மையில் உயர்வடைந்துள்ளமையானது, மேம்பட்ட நம்பிக்கையினைப் பிரதிபலிக்கின்றது. மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அதிகரித்தளவிலான தேறிய வெளிநாட்டுக் கொள்வனவுகள் மற்றும் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் நான்காவது தொகுதியின் பெறுகை என்பன அலுவல்சார் ஒதுக்குகளை அதிகரிப்பதற்கு உதவி தாக்குப்பிடிக்கக்கூடியதன்மையினை மேம்படுத்துகின்றன. இலங்கை ரூபாவானது 2025இன் இதுவரையான காலப்பகுதியில் சிறியளவிலான பெறுமதித்தேய்வொன்றினைப் பதிவு செய்தது.

பணவீக்கம் மற்றும் வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வுகள் பரந்தளவில் சமநிலையாகத் தொடர்ந்தும் காணப்படுகின்றன. இருப்பினும், ஏனையவற்றிற்கிடையில், இலங்கைப் பொருளாதாரத்தில் உலகளாவிய வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்றதன்மைகளின் தாக்கத்தினைச் சபை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றது. ஆதலால், நாணயக் கொள்கை உருவாக்கமானது முன்னோக்கிய பார்வையிலமைந்த மற்றும் தரவு சார்ந்த அணுகுமுறையொன்றின் அடிப்படையில் தொடர்ந்தும் காணப்படும். பொருளாதாரம் அதன் முழுமையான இயலாவினை அடைவதற்கு ஆதரவளிக்கும் வேளையில், விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதில் தோற்றம்பெறுகின்ற இடர்நேர்வுகளிற்குப் பதிலிறுத்துவதற்கு சபை தயாராகவுள்ளது.

நாணயக் கொள்கை மீளாய்வு மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2025 மே 28ஆம் நாளன்று வெளியிடப்படும்.

ⁱ பணவீக்க வீச்சு வரைபடப் பெறுவழி: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/mpr_fan_chart_02_2025_t.pdf

ⁱⁱ தரவு இணைப்புப் பெறுவழி: https://www.cbsl.gov.lk/sites/default/files/cbslweb_documents/mpr02_2025_t.pdf